



4th July 2024

Stock Code: 513375

**BSE Limited** 1<sup>st</sup> Floor, New Trading Ring Rotunda Building, P J Towers Dalal Street, Fort Mumbai 400 001

National Stock Exchange of India Ltd. Plot No. C/1, G Block Bandra - Kurla Complex, Bandra (E) Mumbai 400 051

Dear Sir/Madam,

Stock Code: CARBORUNIV

## Sub: Advertisement regarding convening of 70th Annual General Meeting through **Video Conferencing / Other Audio Visual Means.**

This is with reference to our letter dated 3<sup>rd</sup> May 2024 intimating you of the convening of the 70<sup>th</sup> Annual General Meeting on 30<sup>th</sup> July 2024 through Video Conferencing / Other Audio Visual Means.

In connection with the above, enclosed herewith is a copy of the advertisements published on 4<sup>th</sup> July 2024 in the Business Standard (English) and Makkal Kural (Tamil) pursuant to the provisions of the Companies Act, 2013, the rules, referred thereunder, SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Circulars issued by Ministry of Corporate Affairs and SEBI from time to time.

Kindly take note of the same.

Thanking you.

Yours faithfully,

For Carborundum Universal Limited

**Rekha Surendhiran Company Secretary** 

## Original Land / Property Document Lost

Salem District, Salem -637 502, Edanganasalai, Kilakkupuliyampatti, D. No. 10/508 Residing at Mariyappan S/o. Kandasamy Goundar (Aadhar No. 3060 3080 1861) Aged about 68 Years, was informed by them of Salem District, Salem Town, Pattai Kovil, A.M.Road, Ramanadhan Complex, D.No. 239, D.R.Sivakumar, B.A.,B.L., working as a Advocate in hereby inform the public that the Original Purchase Document Number belonging to Mariyappan given by registration of purchase by Chandrappan & Vakaiyara at Makudaniavadi Registrar office Salem District. Original Purchase Document No. 1269/1979 Date: 10.12.1979 Survey No. 662/4 Last On 28.06.2024 to Meet Family Lawyer my party carrying original Documents from home in a the hand bag on the front of the bike Near Sampalli Bus Stop on the way to Mettur when trying to get the xerox, the bag original document was missing. Again searched, looked, and inquired about the neighborhood but could not find it. The above original documents (1269/1979) by anyone who if found please contact the following address.

D.R.Sivakumar, B.A.,B.L., Advocate,
Door No. 239, Ramanadan Complex, A.M.Road, Pattai Kovil,
Salem Dt, Tamilnadu - 636 001.



## CARBORUNDUM UNIVERSAL LIMITED

CIN: L29224TN1954PLC000318 Registered Office: 'Parry House' No. 43, Moore Street, Chennai - 600 001

Tel: +91-44-30006161; Fax: +91-44-30006149
Email: investorservices@cumi.murugappa.com; Website: www.cumi-murugappa.com NOTICE TO MEMBERS

Members are requested to note that the 70th Annual General Meeting ('AGM') of Carborundum Universal Limited ('the Company') is scheduled to be held through Video Conferencing ('VC') or Other Audio Visual Means ('OAVM') on Tuesday, July 30, 2024 at 3.00 P.M. IST pursuant to the provisions of the Companies Act, 2013 the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, and circulars issued from time to time to transact the businesses set forth in the Notice of the AGM.

The Notice of AGM, Annual Report and other reports/documents ('AGM documents') will be sent through electronic mode only to such Members whose e-mail addresses are registered with their respective Depository Participants ('DPs') in case the shares are held in dematerialised mode or the Company's Registrar and Share Transfer Agent ('RTA') viz. M/s. KFin Technologies Limited. However, in line with SEBI Circular dated 7th October 2023, hard copy of the AGM documents will be sent to those Members who specifically request for the same. For receiving a hard copy of the Annual Report Members are requested to drop an e-mail to einward.ris@kfintech.com or investorservices@cumi.murugappa.com, duly quoting their Folio details/Client ID.

The AGM documents would be made available on the websites of the Company i.e. www.cumi-murugappa.com, the Stock Exchanges viz., BSE Limited at www.bseindia.com. National Stock Exchange of India Limited at www.nseindia.com and the RTA at https://evoting.kfintech.com/

SEBI vide circular dated March 16, 2023 and November 03, 2021 has made it mandatory for holders of physical securities to furnish their PAN, email address, mobile number bank account details and also to either register or declare opt out for nomination facility against the shares held in the Company. Members holding shares in physical mode who have not registered their e-mail addresses with the Company/RTA are requested to furnish Form ISR-1 for updation of KYC details including e-mail address, signed copy of the request letter mentioning their e-mail address, mobile number along with self attested copies of PAN, proof of address and share certificate(s) to the Company/RTA by way of 'In Person Verification' (IPV) or by Post to M/s. KFin Technologies Limited at Selenium Tower B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032 or by electronic mode with e-sign to einward.ris@kfintech.com or investorservices@cumi.murugappa.com. Members holding shares in dematerialised mode and who have not registered their e-mail addresses are requested to register the same and their mobile number with their respective DPs for receiving the AGM documents electronically.

Members will be provided with a facility to cast their votes electronically on all resolutions set forth in the Notice of AGM through remote e-voting as well as e-voting during the AGM. Detailed instructions to Members for participating in the 70th AGM through VC/OAVM as well as casting their votes electronically is set out in the Notice of AGM and will be available on the website of the Company

The Board of Directors at their meeting held on 3  $^{\circ}$  May 2024 have recommended a final dividend of Rs. 2.50 per share of Re. 1/- each for the financial year 2023-24 for approval of the Members. In terms of the aforesaid SEBI circulars, Members holding shares are required to update their PAN. KYC details including bank details and Nomination Details before processing any requests. Members holding shares in physical form and whose bank account details are not yet registered with the RTA / Company are requested to provide Form ISR-1, Form ISR-2 & Form SH-13 / Form ISR-3 duly filled up, a request letter duly signed informing the bank account number, name of Bank, branch along with self-attested copies of PAN, proof of address, cancelled cheque and share certificate(s) by way of 'In Person Verification' (IPV) or by Post to M/s. KFin Technologies Limited a Selenium Tower B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032 or by electronic mode with e-sign to einward.ris@kfintech.com or investorservices@cumi.murugappa.com to enable direct credit of dividend into their bank accounts in a secured manner. For shares held in dematerialised form, Members are required to update the bank account particulars with their respective DPs

Effective 1st April 2020, dividend income is taxable in the hands of the shareholders Hence, Members are requested to update the details of their residential status, PAN & category as per Income Tax Act, 1961 with the RTA/Company for deduction of tax at appropriate rate or for claiming exemption from deduction of tax as the case may be, in case the shares are held in physical form or with your DP in case shares are held in

For Carborundum Universal Limited Rekha Surendhiran



Place: Chennai

Date : July 04, 2024

Venkatanarayana Road Branch No.31, Palani Towers Venkatanarayana Road T. Nagar, Chennai-600 017 Ph: 044-2434 6310

**Company Secretary** 

### NOTICE TO BORROWERS / GUARANTOR (UNDER SUB-SECTION (2) OF SECTION 13 OF THE SARFAESI ACT 2002)

Borrower: Mr.M.Mouriya, Represented by M/s.Sindhu Piggery Farms Old No 8, New No 19, PillavarKoil Street, Vadapalani, Chennai-600 Dear Sir/Madam

Re: Credit facilities with our VN Road Branch

We refer to our letter dated letter No: BMDP/VNR/CM/SVR/11037/253/2015-16 dtd 23.09.2015 for Term Ioan & 26.10.2015 for Cash Credit conveying sanction of varies credit facilities and the terms of sanction. Pursuant to the above sanction you have availed and started utilizing the credit facilities after providing security for the same, as hereinafter stated. The present outstanding in various loan / credit facility accounts and the security interests created for

S. No.	Nature & Type of Facility		Rate of Interest	O/s as on 16.06.2024 (inc. of int. up to 16.06.2024)	
1.	Term loan	Rs.17.20 Lakhs	12.40 %	Rs.13,18,479.12 (Rupees Thirteen Lakhs Eighteen Thousand Four Hundred Seventy Nine and Twelve Paise only)	
2.	Cash Credit	Rs.8.00 Lakhs	11.20 %	Rs.7,93,567.26 (Rupees Seven Lakhs Ninety Three Thousand Five Hhundred Sixty Seven and Twenty Six Paise only)	

Security agreement with brief description of securities Schedule 'A': Equitable Mortgage of House Site bearing Old Door No.17/1 New Door No 20/27, Perumal Koil West Mada Street, Chennai 600015 Comprised in T S No 68, Block No 8, land measuring 720 Sqft, together with 1/3rd undivided share  $(4 \times 75 = 300 \text{ sqft})$  300 sqft, common passage situated at Saidapet Village, Chennai District, within the limits of Chennai Corporation are Guindy –Mambalam Taluk and bounded on the North By: House belongs to Usha South by: 4 Feet vide Passage, East By: Perumal Koil West Mada Street, West By Govindhammal property. Measuring: North to South: 16 Feet, East to West 45 Feet, Admeasuring 720 sqft along with 1/3 rd undivided in share 300 sqf

Schedule 'B': 370 sqft ,undivided share in 'A' schedule mentioned property w passage rights 300 sgft, together with built up area in Ground Floor and Second Floor, Car parking 220 sq.ft at No.27 Perumal Koil Street, West Mada Street Saidapet, Chenai-600015. Within the Registration District of Chennai South, and Sub Registration District of Saidapet Joint I.

- In the letter of acknowledgement of debt dated 02.06.2023 you have acknowledged you liability to the Bank to the tune of Rs.14,34,537.12 (Rupees Fourteen Lakhs Thirty Four Thousand Five Hundred Thirty Seven and Twelve Paise only) for Term loan & Rs.7,50,949.24 (Rupees Seven Lakh Fifty Thousand Nine Hundred Forty Nine and Twenty Four Paise only for Cash Credit. The outstanding stated above include further drawings and interest up to
- 19.06.2024. . You have also defaulted in the payment of installment of Term Loan /Cash Credit which hav fallen due for payment on 31.03.2024 and thereafter.
- Consequent upon the defaults committed by you, your loan account has been classified a Non-Performing Asset on 27.05.2024 (mention date of classification as NPA) in accordance with the Reserve Bank of India directives and guidelines. In spite of our repeated requests an demands you have not repaid the overdue loans including interest thereon
- . Having regard to your inability to meet your liabilities in respect of the credit facilities duly secured by various securities mentioned in para 1 above, and classification of your account as a non-performing asset, we hereby give you notice under sub-section (2) of section 13 of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Intere Act, 2002, and The Bank issued Notice under the SARFAESI Act under section 13(2) or 19.06.2024 calling upon you to pay in full and discharge your liabilities to the Bank aggregating Rs.21,12,046.38 (Rupees Twenty One Lakhs Twelve Thousand Forty Six and Thirty Eigh Paise only) as on 16.06.2024 and interest and charges thereon as stated in para 1 above within 60 days from the date of publication of this notice. The Notice was sent to you by Read Post and the same has been Returned Unserved. Hence this Demand Notice is not published. We further give you notice that failing payment of the above amount with interest til the date of payment, we shall be free to exercise all or any of the rights under sub-section (4) of section 13 of the said Act, which please note
- i. Please note that, interest will continue to accrue at the rates specified in para 1 above for each credit facility until payment in full.
- . We invite your attention to sub-section 13 of the said Act in terms of which you are barred from transferring any of the secured assets referred to in para 1 above by way of sale, lease o otherwise (other than in the ordinary course of business), without obtaining our prior writte consent. We may add that non-compliance with the above provision contained in section 13(13) of the said Act, is an offence punishable under section 29 of the Act.
- 3. We further invite your attention to sub section (8) of section 13 of the said Act in terms of which you may redeem the secured assets, if the amount of dues together with all costs, charges and expenses incurred by the Bank is tendered by you, at any time before the date of publication of notice for public auction/inviting quotations/tender /private treaty. Please note that after publication of the notice as above, your right to redeem the secured assets will not b
- . Please note that this demand notice is without prejudice to and shall not be construed a waiver of any other rights or remedies which we may have, including without limitation, the right to make further demands in respect of sums owing to us.

Date: 19.06.2024



THE KARUR VYSYA BANK LIMITED Divisional Office: Second Floor, KVB Towers Near Income Tax Office, No.1 Alexandria Roa Cantonment, Trichy - 620001 Phone: 0431-2412459, 2410360

## **UNSERVED DEMAND NOTICE**

Reg: Notice issued under Sec 13[2] of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 [SARFAESI Act] for recovery of dues in the loan a/c of Mr. Lakshmanan V (A/c No. 1167791000000266) sent to the below mentioned <u>Borrower</u>: 1. Mr. Lakshmanan V (Borrower), S/o. Mr /iswanathan No. 3-165/3-54 South Street, North Poinginallyr, Nagapattinam- 611106 . Mr. Manivannan V (Guarantor), S/o. Mr. Vinayagam, No. 3-203A, South Street, North Poigainallur, Ward No.3, Nagapattinam- 611106. **3. Mrs. Vijaya L (Guarantor),** W/o. Mr Lakshmanan V, No. 3-165-1, South Street, North Poigainallur, Nagapattinam -611106. Whereas you have committed default in repayment of loans in the above mentioned loan account to the secured creditor bank, the Bank had issued notice under the SARFAESI Act on **22.05.2024** calling upon you to repay the outstanding amount of **KVB Mortgage** Loan: Rs.6,76,615.08 (Rupees Six Lakhs Seventy Six Thousand Six Hundred & Fifth and Paise Eight Only) as on 30.04.2024

Whereas the notices sent to you No.2 by Read, Post/Courier have been returned inserved. You are hereby called upon to visit the bank and obtain copy of the notice n your own interest in order to note the full particulars of the loan dues, securities charged to the bank etc.

You are hereby called upon to pay the amount as shown above together with interest from 01.05.2024 for KVB Mortgage Loan till date of payment within 60 days from the date of this publication failing which, the secured creditor Bank will be constrained to exercise its rights of enforcement of the secured assets hypothecated/ mortgaged to the bank as mentioned below, as per the provisions of SARFAESI Act.

The borrower's attention is invited to the provisions of Sub-section (8) of Section 13 of the SARFAESI Act, in respect of time available, to redeem the secured assets. BRIEF DESCRIPTION OF SECURED ASSETS: SCHEDULE OF THE PROPERTY: (Details of the mortgaged property of Mr. Lakshmanan V). Nagapattinam Registration District, Nagapattinam Joint Sub Registry, Nagapattinam District & Taluk, Nagapattinam Panchayat Union- North Poigainallur Village & Panchayat in. 1, R.S. No. 183/33 newly assigned UDR No.183/31 D to an extent of 0.00.5 Ares or 50 Sq.mts. Patta No. 129 and 2. R.S. No. 183/33 newly assigned UDR No. 183/33B to an extent of 0.10.5 Ares or 1050 Sq.mts. Out of the total extent of aforesaid two properties Hec.0.11.0 Ares or 1100 Sq.mts, on the Western side to an extent of Hec.0.05.5 Ares or 550 Sq.mts, with residential building bearing door no. 3/165 situate within the following **Boundaries** of: North of the Road, South of the land belongs to Ponnusamy Pillai, East of the buse site belongs to Arumugam, West of the settlement property belongs to second Son of Mr. Senthilkumar

Place : Trichy Date : 22.05.2024 **Authorised Office** The Karur Vysya Bank Ltd

KVB) Karur Vysya Bank Smart way to bank

THE KARUR VYSYA BANK LIMITED Divisional Office : Second Floor, KVB Towers Near Income Tax Office, No. 1 Alexandria Boar Cantonment, Trichy – 620001 Phone: 0431-2412459, 2410360

## **UNSERVED DEMAND NOTICE**

Reg: Notice issued under Sec 13[2] of the Securitisation and Reconstruction of Financia Assets and Enforcement of Security Interest Act 2002 [SARFAESI Act] for recovery of dues in the loan a/c of Mr. Saran Raj (A/c No. 1240776000000170) sent to the below tioned Borrower: 1. Mr.Saran Raj (Borrower), S/o.Mr.Sowrirajan, Flat No.2 Lakshimi Niyas APT, Vinayagar Street, Chennai - 600 109, 2, Mrs. Janani, S. (Co-Borrower) D/o.Mr.Sowrirajan, No.96, Kamarajar Salai, Nedungadu Village, Karaikal - 609 603. Whereas you have committed default in repayment of loans in the above mentioned loa account to the secured creditor bank, the Bank had issued notice under the SARFAES Act on 14.05.2024 calling upon you to repay the outstanding amount of Digital Loan Against Property: Rs.9,14,798.67 (Rupees Nine Lakhs Fourteen Thousands Seve Hundred & Ninety eight and Paise Sixty Seven Only) as on 05.05.2024.

Whereas the notices sent to you No.1 by Regd. Post/Courier have been returned unserved. You are hereby called upon to visit the bank and obtain copy of the notice your own interest in order to note the full particulars of the loan dues, securities charged to the bank etc.

You are hereby called upon to pay the amount as shown above together with interest from **06.05.2024 for Digital Loan Against Property** till date of payment within 60 days from the date of this publication failing which, the secured creditor Bank will be constrained to exercise its rights of enforcement of the secured assets hypothecate mortgaged to the bank as mentioned below, as per the provisions of SARFAESI Act. The borrower's attention is invited to the provisions of Sub-section (8) of Section 13 of the SARFAESI Act, in respect of time available, to redeem the secured assets.

BRIEF DESCRIPTION OF SECURED ASSETS: SCHEDULE OF THE PROPERTY (Details of the mortgaged property of Mrs. Janani. S): Residential Vacant Land (Nor Agri): Puducherry Union Territory - 609 609, Karaikal District, Karaikal Taluk, No.13 Kottucherry Village, Kottucherry Commune Panchayat, R.S.No.73/2A, O.S.No.821, Patta No.370, Kumaran Nagar, Plot No.5 & 6. Land Extent: Plot Sl.No.05: 01 Ar 72 Ca (or) 172.00 Sq.Mtr (or) 1851 Square Feet; Plot Sl.No.06 : 01 Ar 72 Ca (or) 172.00 Sq.Mtr (or 1851 Square Feet. Thus the Total Extent: 03 Ar 44 Ca (or) 344.00 Sq. Mtr (or) 3702.00 Square Feet. In Puducherry Registration District, In Karaikal Sub Registration District In Kottucherry Commune Panchayat, at No.13-Kottucherry Village, In R.S.No.73/2 O.S.No.821, In Patta No.370, Land measuring a total extent of 36 Ar 50 Ca, Out o vhich In Kumaran Nagar Layout

Item No. 1 : In Plot No. 05 (Karaikal Planning Authority Regularization Approval No. 3172 KPA/RUL(IP)KCY/1471/2019/650., Dt.20.02.2019), Land admeasuring south to nort on the east 18.40 Meter, south to north on the west 18.40 Meter, east to west on the north 9.40 Meter and east to west on the south 9.60 Meter. Thus in total land measuring an extent of 01 Ar 72 Ca that is 172.00 Square Meter that is 1851.00 Square Feet **Boundaries of the Property/ies (Item.No.1 - Plot.No.5)**: East - R.S.No.73/2, North Plot. SI.No.4, West - Plot. SI.No.06, South - 6.10 Meter Proposed Road.

Item No.2.: In Plot. No.06 (Karaikal Planning Authority Regularization Approval No.3172/KPA/RUL(IP)KCY/1471/2019/650., Dt.20.02.2019), Land admeasuring south o north on the east 18.40 Meter, south to north on the west 18.40 Meter, east to west on the north 9.40 Meter and east to west on the south 9.40 Meter. Thus in total land neasuring an extent of 01 Ar 72 Ca that is 172.00 Square Meter that is 1851.00 Square Feet. Boundaries of the Property/ies (Item No.2 - Plot.No.6) : East - Plot. SI.No.05, North - Plot. Sl.No.03, West - Plot. Sl.No.07, South - 6.10 Meter Proposed Road, Thus the Total Extent of Plot.SI.No.05 & 06 are 03 Ar 44 Ca that is 344.00 Square Meter that is 3702 Square Feet. (Which is presently comprised in R.S.No.73/2A).

Authorised Office Place : Trichy Date : 14.05.2024 The Karur Vysya Bank Ltd

# **Repco Home Finance Limited**

Tambaram Branch No.25, Kamaraj Street, West Tambaram, Chennai-600 045 POSSESSION NOTICE (For immovable Property)

Whereas the undersigned being the **Authorised Officer of the Repco Hom** inance Ltd., under the Securitisation and Reconstruction of Financial Assets ar nforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under ection 13 (12) read with Rule 9 of the Security Interest (Enforcement) Rules. 200 ssued a Demand Notice on the dates mentioned below, calling upon them epay the amount mentioned in the notice within 60 days from the date of receipt e said notice

The Borrowers, Co-Borrowers and the Guarantors having failed to repay the amountotice is hereby given to the borrowers, co-borrowers, guarantors and the public eneral that **the undersigned has taken possession of the properties describe erein below** in exercise of powers conferred on him under section 13(4) of the said ct read with rule 9 of the said rules on this the 28<sup>th</sup> day of June 2024.

The Borrowers, Co-Borrowers, Guarantors and the public in general are hereb cautioned not to deal with the properties and any dealings with the properties will be subject to the charge of the Repco Home Finance Limited, Tambaram Branch fo n amount and interest thereon mentioned below against each account.

Ve draw your attentions to Sec 13 (8) of the Securitisation Act as per which, no furthe teps shall be taken for transfer or sale of the secured asset, if the dues of the secure reditor together with all costs, charges and expenses incurred by secured creditor ar endered by you at anytime before the date fixed for sale or transfer of the secured asset.

SI.No.1: Borrower: Mr.S.Mohammed Riyazuddin, S/o.Mr. Sharfudin, residing a lo. 3/18 A, Near Gandhi Nagar 4th Street, Opp to Govt.Paalvadi, Palavakkam Chennai – 600041 **Also at,** No.50/34, Jam Mohamed Street, Mount Road, Chennai 000002. Also at, M/s.D'Zine Garage Pvt. Ltd., No.312/32, Subramaniam Street Abhiramapuram, Chennai-600018. **Co-Borrower - Mrs.Fathima Riyazuddin** Wio.Mr.S.Mohammed Riyazuddin, residing at No. 3/18 A, Near Gandhi Nagar 4th Street, Opp to Govt.Paalvadi, Palavakkam, Chennai – 600041. **Also at,** No. 50/34 Jam Mohamed Street, Mount Road, Chennai-600002. **Guarantor - Mr Beno John** John Mohamed Sartes, Mohamed Solari, Solarina House, Sudarahma - Mir Berho Solari, Solo.John, No. 58, Arathoon Road, Royapuram, Chennai – 600013. Also at, Ms. D'Zine Garage Pvt.Ltd., No.312/32, Subramaniam Street, Abhiramapuram, Chennai-600018; Demand Notice Date: 28.02.2024; Amount claimed as per demand notice (Alc.No.11331870001947) being ₹ 1,99,281/- with further interest from 17.02.2024 onwards and other costs thereon; Amount Outstanding: ₹ 2,16,109/further interest from 27.06.2024 onwards and other costs thereon

DESCRIPTION OF THE PROPERTY: All that piece and parcel of land with pullding bearing Plot No.18 (Western Side), Comprised in Survey No.95/1, as per Patta Survey No.95/5, Palavakkam Village, Tambaram Tluk, Kancheepuram District south of the: - North by: Plot No.19A, South by: 16 feet Road, East by: Remaining sortion of Plot No.18, West by: Plot No.17 B. Measuring:- On the Northern side 14.75 eet, On the Southern side 14.75 feet, On the Eastern side 54.5 feet On the Western de 54.5 feet in all measuring 803.75 Sq.ft of land within the Sub-Registration Distri

SI.No.2: Borrower: Mrs.R.Hema, W/o.K.Ramasamy, Co-Borrower: Mr.K.Ramasamy, S/o.R. Krishnamurthy, Both residing at: No.29, Church Street Gandhi Nagar, Selaiyur, Chennai – 600 073, Also at, Flat No.S-1, Second Floor, Ploi ko 15B, Karpagam Nagar, Selaiyur Village. Chennai – 600 073, **Also at**, Mis. Aksh Enterprise, No. 46, APN Nagar, Selaiyur, Chennai – 600 073, **Guaranto Ir.S.Partheeban**, S/o.L.Samikannu, No.1A, Elumalayan Street, Selaiyur, Chennai 600. 073, Also at, No.236, ICICI Bank, Selaiyur Branch; Demand Notice Date: 09.02.2024; Amount claimed as per demand notice (A/c.No.1331870004112) being ₹ 19,26,181/- with further interest from 07.02.2024 onwards and other costs nereon; Amount Outstanding: ₹ 20,38,456/- with further interest from 27.06.2024 wards and other costs thereon

**DESCRIPTION OF THE PROPERTY:** All that piece and parcel of property cons f 733.5 Sq.ft. Undivided share of land out of 1467 Sq.ft. together with a Flat in the econd Floor bearing No: S1, having a plinth area of 1256 Sq.ft. (including comm area) in Plot No: 15B, Karpaga Nagar, comprised in Survey No: 381/2, Selaiyu Village, Tambaram Taluk, Kancheepuram District and Bounded on the:- North by Vacant Land, South by: 30 Feet Road and Plot No: 15A, East by: Plot No: 14, West by Plot No: 16 Within the Sub-Registration District of Selaiyur.

Date: 28.06.2024 Authorized Officer, Repco Home Finance Ltd


# Opinion, Insight Out



Opinion, Monday to Saturday

To book your copy, sms reachbs to 57575 or email order@bsmail.in





business-standard.com

பழைய எண்.148, புதிய எண்.109,

எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் தாய் மற்றும் குழந்தைகள் கினம் கொண்டாட்டப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர். எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திட்டம் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் தாய் இறப்பு, இறப்பு விகிதங்களை குழதைகள் காலத்தில் குறைக்கவும், கர்ப்ப ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.10 ஆரம்பத்தில் நிதியுதவி ஆயிரம் அளிக்கப்பட்டது. தற்போது அது ஆயிரமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரம் காணவில்லை

இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான்

..<mark>பிரதிபா, ஆதார் எண்.</mark>.8201 7512 0495, பிளாட் எண்.32, S/1

நெல்பாடி தெரு, பத்மாவதி நகர், குன்றத்தூர், சென்னை –600 069

என்ற முகவரியில் வசித்து வருகிறேன். நான் எனக்கு சொந்தமான

மாவட்டம்) மதுராந்தகம் வட்டம், ஓரத்தி கிராமம், சர்வே

எண். 1/1D/1C–ல் அடங்கிய மனை எண்.118, 390 சதுரடியில்

அச்சரப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட

ஆவண எண்.3340/2016, தேதி:29.7.2016 ஆக பதிவு செய்யப்பட்ட

ஆவணமானது குன்றத்தூர் மார்க்கெட் பகுதியில் ஜெராக்ஸ் எடுக்க

10.04.2024 அன்று சென்றபோது தொலைந்து போய்விட்டது

இந்த ஆவணங்களை கண்டுபிடிப்பவர்கள் எனது கைபேசி எண்

E.பிரதிபா, பிளாட் எண்.32, S/1, நெல்பாடி தெரு, பத்மாவதி நகர்

குன்றத்தூர், சென்னை –600 069. செல்: 98405 07623

அசல் நில பத்திரம் காணவில்லை

எனது கட்சிக்காரர் **திரு. V . சிவாஜி**, *த/*பெ.திரு.வெங்கடேசன், வயது 64 வசிப்பிடம் பழைய எண்.1/36, புதிய எண்.5/157, பெருமாள் கோவில் தெரு. மேடவாக்கம், சென்னை-

600100, தனத்கு சொந்தமான சென்னை-600100, மேடவாக்கம், வேளச்சேரி மெயி

ரோடு, கதவு எண்.2/8, காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், மேடவாக்கம் கிராமம், கிராம நத்தம், சர்வே எண்.400/81 மற்றும் 304/1-e

அடங்கிய 4828.5 சதுர அடி விஸ்தீரணமுள்ள அடியணையின் பிழைதிருத்தல் பத்திரம் ஆவண எண்.2378/2008. 11/04/2008.-ம் தேதி புத்தகம் 1 2008 வருடம் சைதாப்பேட்டை இணை-! சார் பதிவகத்தில் பதியபட்ட ஆவணம், சொத்தின் பெயரில் வீட்டுக்கடன் பெறுவதற்கு வேண்டி சட்ட ஆனோசணை பெறுவதற்கு தனக்கு தெரிந்த வழக்கறிஞ்ண சந்திக்க தேதி 29/06/2024 சென்னை உயர் நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார், அந்த நேரம் மேற்கூறிய அசல் ஆவணம் அடங்கிய மெருன் கலர் ஃமையில் 29/06/2024 அன்று

துப் கூறும் குறும் அடுக்கும் மதியம் 1.30 மணியளவில் எடுத்து செல்லும் போது. காசி செட்டி தெரு அருகில் மதியம் 1.30 மணியளவில் எடுத்து செல்லும் போது. மேற்சொன்ன ஆவணம் எண்.2378/2008 என்கின்ற அசல் ஆவணம் மட்டும் தொலைந்து விட்டது. உடனடியாக அக்கம் பக்கம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேற்கூறிய அசல் ஆவணமான என்.2378/2008 யாரேனும் கண்டுடெடுத்தால் என் கட்சிகாரா வசிய அல்லது என் வசமோ ஒப்படைக்க வேண்டும் என கோறுகின்றேன், அதனை தவிர்த்து மேற்கூறிய அசல் ஆவணத்தை கொண்டு யாரேனும் எதோனும் வில்லங்கம் ஏற்படுத்த

ு ஆட்டமும் அடில் ஆவணைற்றை என்பண்டு யாவுனும் வடிதானும் வில்லங்கம் ஏற்படுத்த முயன்றால் அது எனது கட்சிக்காரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது , மேலும் வில்லங்கம் ஏற்படுத்த முயலும்போது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு. V.ராஜ்குமார் B.Com.B.L., வழக்கறிஞர், எண். 187, வேளச்சேரி மெயின் ரோடு,

பொது அறிவிப்பு

எனது கட்சிகாரா பெங்களூர் வடக்கு–560 064, ஆனந்தபுரா கிராமம், ஏலகங்கா பாங்க், விஸ்டா ஆனந்தபுரா கேட், நெ.A1–303, செஞ்சுரி கமெண்டாஸ் என்ற முகவரியில் வசிக்கும் திருமதி வாசுகி கபெ.மதன்கோபால் அவர்கள், தனது

னவா் மதன்கோபால், த∕பெ.M.எல்லமுத்து, செங்கல்பட்டு மாவட்டம்

சைதாப்பேட்டை தாலுகா, பழைய சாவே எண்.377/2A1C, பட்டா எண்.1742

விஸ்தீரணம் 5325 சதுரடி (approval No.TP/DDTP no.39/1970) கொண்

காலி மனைகளை கடந்த<sup>்</sup> 25/11/1991ஆம் தேதியில் அவருடைய சொந்<u>ச</u>

வருவாயைக் கொண்டு கிரயப் பத்திர எண். 6112/1991 தேதி: 25/11/199

தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரப்படி

கிரயம் பெற்று ஆண்டு அனுபவித்து வந்து கடந்த 12/04/2017 அன்று இறந்த

மேற்படி சொத்திற்குண்டான அசல் ஆவண எண். 6112/1991–ஐ கடந். 25/06/2024 அன்று கேம்ப் ரோடு ஐங்சன் அருகே ஜெராக்ஸ் எடுப்பதற்காக

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த போது காணாமல் போய்விட்டது. மேற்படி காணாமல் போன அசல் ஆவணம் கிடைக்கப் பெற்றால், உடனடியாக மேற்குறிப்பிட்ட எனது முகவரிக்கோ அல்லது எனது கட்சிக்காரரிடமோ

மேலும் மேற்படி காணாமல் போன எனது கட்சிகாரரின் அசல் ஆவணத்தை

வைத்து எனது கட்சிகாரரின் சொத்தின் பேரில் ஏதேனும் வில்லங்கம் ஏற்படுத்தினால் அது எனது கட்சிகாரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

O.P.No.164 of 2024

All persons claiming to have any interest in the estate of the above named deceased Miss.D.Choodamani, who was residing at Old No.5, New No.11, II Trust Cross Street, Mandavelipakkam.

Chennai - 600028 and died on 05.07.2021 are hereby informed that

the above said proceedings are to be heard on 16.07.2024 before

the Learned Master sitting in the original side of the High Court of Judicature at Madras at 10.30 a.m. and requested to take this

objections if they think fit before the grant of letters of administration Dated at Chennai, on this, the 25th day of June, 2024.

High Court of Madras, Chennai - 600 104

D. Rajagopal & S. Vijayalakshmi

S. JOTHI KUMAR, B.Sc, B.L

(In the matter of Indian Succession

Miss.D.CHOODAMANI (deceased

Assistant Registrar, Orginal Side -

Kancheepuram District Cell:+9194444 68000

Act XXXIX of 1925

...Petitioner

....Respondent

S Kannar

Last Will and Testament of

ADVOCATI No : 108-A, G.S.T. Road, Urappakkam - 603 210

\_க்குமாறு கேட்டுக் கொள்கிறேல்

A.Balaji, S/o. Late D.Anand Old No.5, New No.11, Il Trust Cross Street Mandavelipakkam, Chennai-600028

No.163 & 164, Rangarajapuram Main Road

No.III-A, Law Chambers, High Court Buildings.

Mrs.A.Anita, W/o. V.Bharat

F-1. Sri Abishegavalli Flats

Counsel for Petitioner

Kodambakkam, Chennai-600 024

ான்பதை அறியவும்.

படி புதிய சாவே எண்.377/2A1C1A2ல் அடங்கிய மனை எண்கள் 5 &

98405 07623 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காஞ்சிபுரம் மாவட்டம் (தற்போது



குழந்தை நலம் பற்றிய அறிவையும், முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், இந்த திட்டம் பற்றிய செய்தியை பரப்பவும் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தாய் மற்றும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்த எஸ்.ஆர். எம். குளோபல் மருத்துவமனையின் மணிமங்கை இயக்குனர் சக்கியநாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, எஸ்.ஆர். எம். மருத்துவமனையில் பிரசவித்த

செங்கல்பட்டு

இதில் எஸ்.ஆர்.எம். மருத்துவ மருத்துவமனையின் அலுவலர் செயல் மகப்பேறு

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர். தாம்பரம்

பாக்கிமா, W/o, (Late)பழனிமுத்து எண் . 9/335A, ஞ முதல் தெரு, பொழிச்சலூர், சென்னை மனுதாரா் தன் மகன் ப. முரளி கிருஷ்ணன் என்பவர் ககவ எண் /335<mark>A, ஞானமணி நகா், முதல் தெரு,</mark> பொழிச்சலார், சென்னை600 074. என்கின்ற விலாசத்தில் 10.05.1985 என்ற தேதியில் பிறந்ததை எதிர் ன்ற தேதியல் பிறந்துண்டு எதி... னுதாரா் அலுவலகத்தில் பதிவு சய்ய தவறியதால் பிறப்பு பதிவினை கொள்ளுமாறு உத்தரவிடச் எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தங்கள் ஆட்சேபணையை வரும் 15 நாட்களுக்குள் மேற்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ, அல்லத வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக் கொள்ளலாம் அறிவிக்கப்படுகிறது.

ப. பாத்திம

In the court of the Hon'ble Subordinate Judge. Alandur. I.A. No :1/2023

in I.A. No : 314/2021 (Final Decree application)

O.S. No : 283/2010. 1.Tmt. Pushpavathi 2. Thiru Nagarajan

4. Thiru Soundar .Petitioners1 to 4 /Proposed petitioners 2 to 5 in the final decree application S/o.Chinnaswamy (Died)

residing at No; 13, Budhaar Street, Perungalathur ...Petitioner /Plaintiff -Vs-

1.Mrs.Agilandam W/o Dhanapal (died) 2. Tmt.Kanniammal 3. Tmt.Ponnammal W/o T.Elumalai 4.C.Shanmugham S/o Chinnaswamy 5.Tmt.Suseela S/o Shanmugham

R2 Tmt Kanniammal No.1st Cross Street, B.V.Nagar, Naganullur Chennai -600 061 ....Respondents /Defendants

This is to inform that the Hon'ble Subordinate Judge at Alandur was pleased to order notice to ou in the above said I.A.No /2023 in I.A no 314/2021 in O.S.no 283/2010 petition for impled ing the Legal heris of the Petitioner/ Plaintiff and the same was posted for your appearance before the Hon'ble P Subordinate Judge at Alandur on 07.08.2024 at 10.30 A.M. If you failed to appear on that day, you will be set exparte and the order passed

against you.

அடகு வணிகர் வசம் நாள் 11.09.2022

Nandhini Bankers (Prop: P. Raj Kumar) 2PC-1D, Bus Stand Road, Mugappair West, Chennai–600 037 என்ற அடகு வணிகர் வசம் நாள் 02.01.2023 முதல்

\*\*\*\*\* Santhosh Kumar HUF (Prop: & Karta: U. Santhosh Kumar) 10/202, Pari Salai, Mugappair East, Chennai–600 037 என்ற அடகு வணிகர் வசம் நாள் 27.01.2022 முதல் 01.02.2023 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை, நாள்

"HON'BLE V ADDL **FAMILY COURT, CHENNAI** 

..Respondents Yoqapriya

W/o. Rajasekar. Chennai-600 037

Court, Chennai on 11.06.2024 ordered notice returnable by 20 07 2024 for your appearance in the above subject matter Hence you are hereby summoned to appear in person or through an advocate on 20.07.2024 at 10.30 a.m. before the Hon'ble V Addl Family Court, Chennai, failing which the matter will be decided in your absence at your cost.

JUDGE, FAMILY COURT AT CHENNAI HMOP.No. 711 of 2024

W/o, M.Keerthivasan No.40/2, Seethamal road. Teynampet, Chennai – 600 018. ..Petitioner/Petitioner.

Versus Mr.M.Keerthivasan,

..Respondent/Respondent. Paper publication against respondent

of 2024 for divorce. The Hon'ble VI principal Judge family at Chennai ordered publication against the respondent herein returnable by 20.08.2024 so make it convenient to be present before the Hon'ble VI additional principal judge, family court .at chennai On 20.08.2024 either in person or through your authorised representative to make your objections if any, otherwise the above O.P will be heard in your absence and appropriate orders will be passed on merits.

D. Rithika Party in person

BEFORE THE XVIII ASST. CITY CIVIL COURT AT CHENNAI O.S.No.7135 OF 2023

V.R.Ramalingam ... Defendant

Mr.V.R.Ramalingam S/o. Mr.T.Renganathai Flat No.4. Block A. ARR Apartments, 96, Thiruveethiamman Koil

vou by way of Paper publication on 27.06.2024 returnable by

in person or through a pleader to put forth your case. In case, if you fail to appear before the above date, the matter will be decided in your absence and suitable further orders will be passed.

IN THE COURT OF III ASSISTANT CITY CIVIL
JUDGE AT CHENNAI O.S.No. 1199 OF 2023 Mr. N.CHANDRAN, Son of Natesan

No.17/26, Gandhi Street, Kodungaiyur, Chennai- 600 118 and 2 others. ... Plaintiffs Vs V.SUDHA

W/o. V.G.Chandramouli No.27, Arumuga Mudali Street, Old Washermanpet, Chennai 600 021

V.SUDHA W/o. V.G.Chandramouli, No. 27, Arumuga Mudali Street, Old Washermanpet, Chennai 600 021.

...1st Defendant
In the above subject cited matter Her Hon'ble III Assistant City Civil Judge, Chennai has ordered Summons to you on 25.06.2024, returnable on or before 11.07.2024, therefore appear either in person or through your pleader before the Hon'ble III Assistant City Civil Judge, Chennai in the City Civil Court building, High court campus, Chennai 600 104 on 16.07.2024 at 10.30 A.M. without fail, otherwise take notice that the above case will be decided at your absence.

J. KARUNANITHI T.G.GOVINDARAJ G.CHANDRASEKAR Counsels for Plaintiffs

**ENROLLMENT NOTICE** 

After 10 days of the publication of this notice and within three months there after I, Gireeshvaran.R, S/o. Ravindran, aged 22 years, S/o. Ravindran, aged 22 years, permanently residing at No.71A/32, VPS Illam, 2nd Floor, West Jones Road, West Saidaper, Chennai District, Tamil Nadu - 600 015. Raja Kuppusami, aged 22 years permanently residing at 3Ć old tower block. Nandanam. Chennai – intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Tamil Nadu, Bar Council Buildings High Court Campus, Chennai- 104.
Those who have any valid
Objections may notify the same to building, High Court Campus, Chennai - 600 104. the Bar Council within 10 days."
R. SUDARMANI Those who have any valid objections may notify the same Council within ten days. Gireeshvaran.R

thereafter I K. Dineshnarayan, S/o After 10 days of the publication of this S. Kasi, aged 22 years, permanently residing at B-6, Anand flats, 31 west road, West CIT Nagar, Nandanam, Chennai – 600 035, Tamilnadu, notice and within three months there after I, Kavya.S, D/o. Saravanar aged 22 years, permanently residing at No. 3/423, Bazar Street intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Kanakamma Chatram, Tiruttani T.K Tiruvallur District, Tamil Nadu 631 204. intended having my High Court Campus, enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Chennal-104.
Those who have any valid Objections may notify the same to Bar Council building, High Campus, Chennai - 600 104. the Bar Council within 10 days."
K. DINESHNARAYAN Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. After ten days of the publication of

After 10 days of the publication of this notice and within three months there after I, K.Usha, D/o .I Krishnamoorthy D/o.J.Krishnamoorthy aged 65 years, permanently residing at No. F102, Jasmine Court, 2/297, Mount Poonamalee Road, Kattu pakkam Chennai - 600 056 intended having before the Bar Council of Tamilnadu High Court Bar Council building. Campus, Chennai-600104 Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days.

After 10 days of the publication of After 10 days of the publication of this notice and within three months there after I, Mohan Kumar G, S/o.P.Ganesan, aged 38 years, permanently residing at Pillalyar Kovil street karunguli village Eachur post Gingee Taluka Villupuran District - 604203 intended having Gingee Taluka viiiupu. ct - 604203 intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. Mohan Kumar G.

After 10 days of the publication of this notice and within three months there after I, L Sreeram, S/o.V Loganathan, aged 22 years, permanently residing at No.11 Thirumalai nagar annexe 2nd cross Street, Perungudi, Chennai-600096 intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Chennai-600104. High Court Campus Those who have any valid objections

may notify the same to the Ba Council within ten days. L Sreeram

After 10 days of the publication of this notice and within three months there after I, P RATHNA KUMAR S/o.K Pazhanisamy, aged 24 years permanently residing at orathur rice mill Main road orathur post Chidambaram taluk Cuddalore 608201 intended having my enrolment as an Advocate moved High Court Bar Council building, Hi Campus, Chennai-600104 Those who have any valid objections may notify the same to the Bar

Council within ten days.
P RATHNA KUMAR

After 10 days of the publication of this notice and within three months there after I. Bhavna G. D/o P. Ganesai aged 21 years, permanently residing at No: 2/300, Pugalenthi Salai, Mogappair east, Chennai 600 037. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. Bhavna G

\*\*\*\*\*

After 10 days of the publication of this notice and within three months SHARMILA.S, D/o SRINIVASAN RINIVASAN aged 23 years, rmanently residing at No.27/14. 5Th Street Thiru Vi Ka Nagar, Pulianthope, Perambur Barracks, Chennai, 600012. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building, High Cour Campus, Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days.

SHARMILA.S

After 10 days of the publication of this notice and within three months there after I, ELAKIYA. K, D/o.KARUNAKARAN. J aged 24 years, permanently residing at No. 4 Angala parmeshwari kovil main street, MGR street, kalaignar karunanidhi Nagar, chennai -600078 intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. \*\*\*\*\*

After 10 days of the publication of this notice and within three months there after I, Shafeeqa Maryam, D/o.Mohamed Sakir Maricar, aged 23 years, permanently residing at 1/146 D, VGP Main Road, 1st Street, Palavakkam, Kancheepuram– 600 041. intended having my enrolment an Advocate moved before e Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai-600104. Those who have any valid objections may notify the same to the Bar

Council within ten days. Shafeeqa Maryam

After 10 days of the publication of After 10 days of the publication of this notice and within three months there after I, Darshita R, D/o. Ramesh kumar, aged 22 years, permanently residing at No. 171, Govindappa Naicken Street, Sowcarpet, Chennai - 600 001. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building. High Court Campus. building, High Court Campus, Chennai-600104. Those who have any valid objections

After 10 days of the publication of this notice and within three months there after I, SHANKAR NARAYANAN.V, S/o.VETRIVEL.N, Thiruvallur

may notify the same to the Bar Council within ten days. SHANKAR NARAYANAN.V

After ten days of the publication of this notice and within three months thereafter, I, R. Sudarmani, S/o.

After ten days of the publication of

this notice and within three months

this notice and within three months

thereafter, I, Advika Nattamai, D/o

colony, Velachery Chennai - 600 042, Tamilnadu, intend having my

enrolment as an advocate moved before the Bar Council of Tami

Nadu Bar Council Buildings High

Court Campus, Chennai- 104.

Those who have any valid Objections may notify the same to

After ten days of the publication of this notice and within three

months thereafter, I, A. SHANKAR

S/o. ARJUNAN, aged 35 years, permanently residing at 74/4, THIRU VI KA Street, Near Eswari

Kalyana Mandapam, Vyasarpadi

intend having my enrolment as an advocate moved before the Bar

Council of Tamil Nadu. Bar Council

Buildings High Court Campus Chennai- 104.

Chennal- 104. Those who have any valid Objections may notify the same to

After ten days of the publication of this notice and within three months

thereafter, I, K. UDAYAKUMAR, S/o. Kumaresan P, aged 23 years,

permanently residing at No 157 E.

Flat No. 36, 2nd Floor Ramplaza MTH Road, Villivakkam, Chennai - 600049 , intend having my

enrolment as an advocate moved

before the Bar Council of Tamil

Nadu, Bar Council Buildings High Court Campus, Chennai- 104.

Those who have any valid Objections may notify the same to

After 10 days of the publication

of this notice and within three months there after. I, C. Srinivasan, s/o. Mr. D. Chandran

residing at No.37/1,thiruvalluv nagar,Nellikuppam Cuddalo district, pincode : 607105 , intende

Advocate moved before the Bar

Council of Tamilnadu, Bar Counci

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days.

C. Srinivasan

After 10 days of the publication of this

notice and within three months there after I, M.Aarthi, D/o. G.Mani aged

22 years, permanently residing at No.18, Sathiyamoorthi Street,

Choolaimedu, Chennai - 600094. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council

building, High Court Campus, Chennai - 600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days.

After 10 days of the publication of

this notice and within three months there after I, M.Sivaprakasam, S/o M. Mohan aged 43 years,

permanently residing at No.10/5,

Anbil Dharma lingam Street, Nehar Nagar, Velachery Checkpost, Velachery, Chennai, Tamil Nadu 600042 intended having my

enrolment as an Advocate moved

before the Bar Council of Tamilnadu Bar Council building, High Court Campus, Chennai - 600 104.

Those who have any valid objections

may notify the same to the Bar Council within ten days.

M.Siyaprakasam

After 10 days of the publication of this notice and within three months there after I, R.Vijayakumar, S/o.S.Ramu aged

43 years, permanently residing at No.57/29, Appavu Street, Anna Salai, Anna Road, Chennai - Tamil Nadu 600002. intended having my

enrolment as an Advocate moved

before the Bar Council of Tamilnadu

Bar Council building, High Court Campus, Chennai - 600 104.

Those who have any valid objections

may notify the same to the Bar Council within ten days. R.Vijayakumar

After 10 days of the publication of

Court

... w.u.iiii iu days." K. UDAYAKUMAR \*\*\*\*\*\*

31years, permanently at No.37/1,thiruvalluvar

the Bar Council within 10 days

31vears.

having my enrollment

building, High Chennai-600 104.

the Bar Council within 10 days

Vvasarpadi, Chennai

Advika Nattamai

600039

the Bar Council within 10 days.

Muraledharan, aged 22 ye. permanently residing at BLC 3 A1 Ceebrose Green Park,

Canara Bank கனரா வங்கீ 📣 Syndicate AssimpGast

பம்மல் மெயின் ரோடு, சென்னை-600 075 லாக்கா் உடைத்து திறப்பதற்கான பொது அறிவிப்பு வைப்பு லாக்கர் வசதியைப் பெற்றுள்ளார் என்றும் சம்பந்தப்பட்ட நபருக்கும் பொதுவா பொதுமக்களுக்கும் இதன்மூலம் ஒரு பொது அறிவிப்பு வழங்கப்படுகிறது. லாக்கர் வாடகையின ப் பொங்கள்கான கோரிக்கையடன். நூறுவைத்து அருவையை பெறுபத்து விரும் இருவிக்கும் இருவிக்கும் இருவிக்கும் இருவிக்கும் இருவிக்கும் இருவிக்கும் இர வாடகைதாரர் / LOA/ சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு, **பம்மல் கிகையில்** ஏற்கனவே தனிப்பட்ட முறையில் கடிதங்கள் / அறிவிப்புகளை பதிவு செய்யப்பட்ட தபாலில் ஒப்புதலுடன் (AD 

சட்டபூரிய பயாமுகள் கண்ணைக்கும் தெளகையையும் செலுத்தத் தவுறிவிட்டனர். கீழே பெயரிடப்பட்டுள்ள லாக்கர் வாடகைதாரர்களும் அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகளுட் இறை இறுகி அறிவிப்பாக கருதி, தேவையான ஆவணங்களுடன் பேற்கண்ட கிளையை தொடர்புகொண்டு, இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் லாக்கர் வாடகை பாக்கியை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாடகைதாரர்கள் தவறும் பட்சத்தில் ளந்தவித அறிவிப்பும் அல்லது தகவலும் இல்லாமல் லாக்கர்கள் உடைத்து திறக்கப்படும். அதற்கான செலவும் மற்றும் இழப்பும் வாடகைதாரர் அல்லது அவர்களது சட்டபூர்வ பிரதிநிதிகள் / வாரிசுகளையே சாகும்.

பெட்டகம் வைத்திருப்பவரின் பெயர் & முகவரி பாக்கிகள் M.தாமோதரன், பழைய முகவரி: எண்.5, 5வது 02.08.2007 ₹ 7.012/ குறுக்கு தெரு, கஜனன் ப்ளாட்ஸ், B ப்ளாக், ாநகர், பம்பல், சென்னை-600075 **பகிய முகவரி:** எண்.5. மனை எண்.28. A 3 A ப்ளாக் தன் ப்ளாட்ஸ், நந்தனர் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 600075

தேதி : 04.07.2024

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி கனரா வங்கி

# பொது அறிவிப்பு

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், சொத் விவரம் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தின் சட்டப்பூர்வமா உரிமையாளரான எனது கட்சிக்காரா், கீழ்காணும் ஷெட்டியூல் சொத்தின் தாய்ப் பத்திரமான 1961ம் வருடம் ஜூன் மாதம் 7ம் தேதியிட்ட திரு.**A.K**.லிங்க அவர்களின் மனைவி திரும்தி. திரிபுரசுந்தரி அம்மாள் அவர்கள் பெயரில் அனால்கள் எழுதிக் கொடுத்த கிரையப் பத்திரத்தின் அசல் ஆவணம் தொலைந்த விட்டது என தெரிவிக்கிறார். அப்பத்திரம் சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலைத்தில், புத்தகம்1ல் 1961ம் வருடத்திய ஆவண எண். 1370 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆவணம் மீது எவருக்கேனும் எந்த விதமான உரிமையோ அல்லது பாத்தியமோ இருந்தால் அது சம்பந்தமான ஆவண ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக கீழ்காணும் முகவரிக்கு இந்த அறிவிப்பு வெளியிட்ட எழு துற்று முல்லாம் கழ்கள்கும் முல்லாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில், கீழ்காணும் சொத்தின் மீது யாருக்கும் எந்தவிதமான

தென் சென்னை பதிவு மாவட்டம், சைதாப்பேட்டை சார் பதிவு வட்டம் சன்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், ஆலந்தூர் கிராமம், கற்பக கோவில் தெரு, எண். 28, சாவே எண். 54/14, டவுன் சாவே பீல்டு ரிஜிஸ்டா படி டி.எ.ஸ் எண். 4௦, வார்ட் H. பிளாக் 6ல் அடங்கிய ம மொத்த விஸ்தீரணம் 3015 சதுரடி மனை மற்றும் அதில் அடங்கிய வீட்டிற்கு நான்கு எல்லைகள் விவரம், வடக்கில்–திரு.T.கருணபிரகாச முதலியார் நான்கு எல்லைகள் வாவரம், வடக்கல்—தரு.1.கருண்பரகாச முதல்யார் அவர்களின் மனை மற்றும் வீடு, தெற்கில் திரு. M.முருகப்ப முதலியார் மனை மற்றும் வீடு, கிழக்கில் – கற்பக விநாயகர் கோவில் தெரு, மேற்கில்

(உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 280/2022 இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/192

தொடர்பான மனு மற்றும் 13.11.2018 அன்று இறந்து போன S. ராமானுஜம் அவர்களின் கடன் மற்றும் பங்கு பத்திரங்கள் தொடர்பான வாரிசுரிமை கோரும் மனு

1) இரா. கனலட்சுமி க/பெ. லேட் S. ராமானுஜம் 2) இரா.மணிவண்ணன் த/பெ. லேட் S. ராமானுஜம் ்) இரா. வித்யா லட்சமி த/பெ. லேட் S. ராமானுஜம்

கதவு எண்.33/4A, பழைய பேங்க் ஆப் பரோடா தெரு, அம்ப**த்தூர், வெங்கடாபுரம், சென்னை–**600 053

<sub>தட</sub>வடிக்கைகளைப் பார்த்து நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணை தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

102, புதிய கூடுதல் சட்ட அறைகள், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை–600 104

உதவி பதிவாள முதலேற்பு பிரிவு-உயர்நீதிமன்று

- மனுதாரர்கள்

# கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடெட்

CIN: L29224TN1954PLC000318 கம்: 'பாரி ஹவுஸ்', எண் 43, மூர் தெரு, சென் கொலைபேசி: + 91-44-30006161; கொலைநகல்: + 91-44-30006149

# உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

னங்கள் சட்டம், 2013ன் விதிகள், அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியலிடும் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் செக்யூரிடிஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவால் ('SEBI') அவ்வப்போது வழங்கப்பட்ட சுற்றறிக்கைகளின்படி, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கார்போரண்டம் யூனிவர்சல்

லிமிடெட்டின் ('திறுவனம்) 70வது வருடாத்திர பொதுக்கூட்டம் (AGM) காணொலி காட்சி (VC) அல்லது பிற ஒளி ஒலி வழிமுறைகள் (OAVM) மூலம் செவ்வாய்கிழமை, ஜூலை 30, 2024 அன்று மாலை இத்திய நேரப்படி 3.00 மணிக்கு நடைபெறும் என்பதை உறுப்பினர்கள் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, வருடாந்திர அறிக்கை மற்றும் இதர அறிக்கைகள்/ ஆவணங்கள் (வருடாந்திர பொதுக்கூட்ட ஆவணங்கள்) ஆகியவை மின்னணு வடிவில் பங்குகள் இருந்தால் அந்த உறுப்பினர்கள் அந்தந்த வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள் (IPS) அல்லது காகித வடிவில் பங்குகள் இருந்தால் நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் (RTA) அதாவது M/s. கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பி வைக்கப்படும். இருப்பினும், அக்டோபர் 7, 2023 தேதிமிட்ட SEBI

வருடாந்திர பொதுக்கூட்ட ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளம் www.cumi-murugappa.com, ஸ்டாக் எக்சேஞ்கள் அதாவது பிஎஸ்இ லிமிடெட் www.bseindia.com, நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட் www.nseindia.com மற்றும் RTA—ன் https://evoting.kfintech.com/ல் கிடைக்கும். மார்ச் 16, 2023 மற்றும் நவம்பர் 3, 2021 கேகியிட்ட செபி சுற்றறிக்கையின்பும

செய்யப்பட்ட கையொப்பமிட்ட நகலுடன் கம்பெனி/RTA-க்கு 'நேரில் சரிபார்க்கும்' முறை (PV) அல்லது M/s. **கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட், செலினியம் டவர் பி**, ப்ளாட் எண் 31 & 32, நிதி மாவட்டம், நனக்ராம்குடா,செரிலிங்கம்பள்ளி மண்டல், ஹைதராபாத் 500 032க்கு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது மின்னணு முறையில் தைறதராபாத் 500 032க்கு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது மின்னனு முறையில் einward\_ris@kfintech.com அல்லது evoting@kfintech.com அல்லது evoting@kfintech.com அல்லது investorservices@cumi.murugappa.com – க்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். எனவே, மின்னனு முறையில் வருடாந்திர பொதுக் கூட்ட ஆவணங்களைப் பெற காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மேற்கண்டவற்றை முறைப்படி பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேசமயல், மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய கோரிக்கையை வருடாந்திர பொதுக்கூட்ட ஆவணங்களை மின்னனு முறையில் பெறுவதற்கு மின்னனு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை அக்கக்க மிக்கண் குபில்கண் புகில பெறுப்புறை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2023–24 நிதி ஆண்டிற்கு ஒவ்வொன்றும் ரூ.1/— மதிப்புள்ள ஒரு பங்கிற்கு
ரூ.2.50ஐ இறுதி டிவிடெண்டாக உறுப்பினாக்களின் ஒப்புதலுக்காக மே 03, 2024
அன்று நடைபெற்ற இயக்குநாகள் குழு கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது.
மேற்கண்ட செபி சுற்றறிக்கையின்படி, பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினாக்கா
ஏந்த கோரிக்கைகளையும் செயல்படுத்தும் முன் தங்கள் பான், கேஒய்கி
விவரங்கள், வங்கி விவரங்கள் மற்றும் 'நாமினி' விவரங்கள் உள்ளிட்டவற்றைப்
புதுப்பிக்க வேண்டும். காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினாக்கா
RTA/கம்பெனியிடம் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யாதவர்கள்
முறையாக நூர்த்தி செய்யப்பட்ட படியம் ISR-1, படிவும் ISR-2 மற்றும் படிவம்
SR-13 / படிவும் ISR-2 மற்றும் படிவம்

விதிக்கப்படுகிறது. எனவே, வரி விலக்கு அல்லது வரி விலக்கில் இருந்து விலக்கு கோருவதற்காக, காகித வடிவில் பங்குகள் வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் குடியிருப்பு நிலை, பான் மற்றும் வகை பற்றிய விவரங்களை வருமான வரிச் சட்டம், 1961–ன் படி RTA/நிறுவனத்திடம் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் டிபி–க்களை தொடர்பு

இடம்: சென்னை தேதி: ஜூலை 04, 2024

Advocate Flat No. G-3, "Thiruvenkatam Flats", Periyar Street in 18th Street Nanganallur, Chennai-600 061

பொது அறிவிப்பு

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், "ஆ" சொத்து ஐதனால அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், "ஆ" சொத்த விவரம் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தின் தற்போதைய உரிமையாளர் / எங்களது கட்சிக்காரர், மேற்படி "ஆ" சொத்து விவரமர் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தின் தாய்ப் பத்திரமான ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், 29.04.1982ம் தேதியன்று புத்தகம்1ல், சளா பதுவாளா அலுவலகத்தில், 29.04.1982ம் தேதய்களு புதத்கப் 1ல், வால்யூம் 399, பக்கங்கள் 323 முதல் 330 வரை, பதிவான 1982ம் வருடத்திய கிரைய ஆவண எண். 1446ன் அசல் பத்திரம் காணவில்லை என்றும், மேற்படி கிரையப் பத்திரத்தின் அசலினைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கிறார். எனவே, மேற்படி ஆவணம் எவரிடமாவது இருந்து, மேற்படி சொத்தின் மீது எவருக்கேனும் எந்த விதமான உரிமையோ அல்லது பாத்தியமோ இருந்தால், அது சம்பந்தமான ஆவண ஆதாரங்களுடன் எழுத்த மூலமாக கீழ்காணும் முகவரிக்கு இந்த அறிவிப்பு வெளியிட்ட பதினான்கு நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது தவறும் பட்சத்தில், கீழ்காணும் சொத்தின் மீது யாருக்கும் எந்தவிதமான உரிமையும் பாத்தியமும் இல்லை என எடுத்துக்கொள்ளப்படும்.

"A" SCHEDULE PROPERTY
All that piece and parcel of land (Punja) situated at No.135 Ullagaram Village.
Saidapet Taluk, Chengalpattu District, comprised in Survey Nos.92/5 - 0.72
Cents, 92/6 - 0.76 Cents, 92/3 - 0.06 Cents, 92/2 - 0.07 Cents and 93/2 - 1.55
Cents, total extent of land 3 Acres and 19 Cents, bounded on the North by Smt.Kuppammal and Parthasarathy's land, on the South by Kuppammal's \_and, on the East by Lands S.No.90 and on the west by Krishnaveni Ammal's land and Thalakanachery Village boundary, within the Sub registration distric of Alandur and the registration district of South-Madras .

"B" SCHEDULE OF THE PROPERTY
All that piece and parcel of land (Punja) situated in 135 Ullagaram Village Saidapet Taluk, forming a part of the agricultural land comprised in the Survey No.92/6 measuring an extent of 5.64 Cents i.e., 2463 Sq.ft., North by the endors land South by the land of Sri. T.Janarthana Rao. East by the Exist Verificis fairly south by the fairly of 3.1. Johannian Rad, Least by the Easting Cart Track, West by Vacant Land and more particularly North to South on the Eastern Side 40 Feet 6 Inches, North to South on the Western Side 40 Feet 3 Inches, East to West on the Northern Side 60 Feet 9 Inches, East to West on the Southern Side 61 Feet 3 Inches within the Sub Registration District of Alandur and Registration District of South Madras. K.S.V. SETHURAMAN

V.Vasudevan. P.Kalpana Counsel For Petitioners/ Plaintiff

ஏல அறிவிப்பு Nandhini Pawn Broker (Prop: K.Gowtham Chand) 2PC-1D, Bus Stand Road, Mugappair West, Chennai–600 037 อาจอาก

முதல் 29.04.2023 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை, நாள் 16.07.2024 அன்று காலை 10.30 மணியளவில், பேற்குறிப்பிட்ட விலாசத்தில் Ambattur தாலுக்கா துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் R. மனோஜ் குமார், B.Com., அவர்களால் எலம் போடப்படும்.

Nandhini & Co (Prop: G. Padam Kumar) 2PC-1D, Bus Stand Road, Mugappair West, Chennai–600 037 என்ற அடகு வணிகர் வசம் நாள் 03.09.2022 முதல் 29.04.2023 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை, வைக்கப்படரு, மீட்கப்படாத பொருட்களை, நாள் 16.07.2024 அன்று காலை 11 மேற்குறிப்பிட்ட காவக்கா மணியளவில், மேற்குறிப்பிட்ட விலாசத்தில் Ambattur தாலுக்கா துணை வட்டாட்சியர் முன்னிலையில், துணை வட்டாட்சுமா முணைண்ணையேன், ஏலதாரர் R. மனோஜ் குமார், B.Com., அவர்களால் ஏலம் போடப்படும்.

31.05.2023 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை, நாள் மட்கப்படாத பொருடக்கள், நாள் 16.07.2024 அன்று காலை 11.30 மணியளவில், பேற்குற்ப்பிட்ட விலாசத்தில் Ambattur தாலுக்கா துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் R. மனோஜ் குமார், B.Com., அவர்களால் ஏலம் போடப்படும்.

பட்கப்படாத் பொருடக்கள், நாள் 23.07.2024 அன்று காலை 10.30 மணியாவில், மேற்குறிப்பிட்ட விலாசத்தில் Ambattur தாலுக்கா துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் R. மனோஜ் குமார், B.Com., அவர்களால் ஏலம் போடப்படும். \*\*\*\*\*

காசோலையை வழங்கினார்.

கல்லூரி மருத்துவமனையின் இணை துணைவேந்தர் அ.ரவிகுமார், முதல்வர் நிதின் நகர்கர், கூடுதல் பதிவாளர் டாக்டர் டி.மைதிலி, எஸ்.ஆர்.எம். குளோபல் கலைமை வி.பி.சந்திரசேகர், மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் எம்.அனுராதா உள்பட டாக்டர்கள். நர்சுகள், நிர்வாகிகள் பலர் கலந்து

> Raiasekar Petitioner

Yogapriya 7-657, 7" block, Mugappair west,

Take Notice in the above matter, that the Hon'ble V Addl Family

N.S. GANESH Counsel For Petitioner'

IN THE VI ADDL.PRINCIPAL MRS.D.Rithika,

S/o. S.Murugan NO.143 'C' Block Egambaram street, Mylapore, Chennai-600004.

The above named petitioner

Street, Koyambedu, Chennai - 600 1097. Please take notice that in the above matter my client had filed the above suit for delivery vacant possession of the demised premises by terminating the Rental agreement and for other reliefs sought before the above said court. In that matter, the above said Hon'ble Court was pleased to order notice to

27.05.2024 Teturnable by 29.07.2024. Therefore, please be present before the above said Court on 29.07.2024 at 10.30 am either

M. Ganesan

Those who have any value objections may notify the same to the Bar Council within ten days.

Darshita R

aged 23 years, permanently residing at No.10, Kalaignar karunanidhi street, Iyappa nagar, Ayappakkam, intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai-600104. Those who have any valid objections

After 10 days of the publication of this notice and within three months there after I, S.Swarnamalya, D/o.V.Sankar Aiyar aged 22 years, permanently residing at No.4 B Block, F1,Sri Chakra Flats, Velayudham Street, Rettai Kuzhai, Radha Nagar, Chrompet, Kancheepuram, TamilNadu- 600044 the of the control of intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai - 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. S.Swarnamalya

After 10 days of the publication of this notice and within three months there after I, Era.Mathivanan, S/o.S. Ramachandiran, aged 65 years permanently residing at No.242/15, Rohini Flats, Anna Nagar West, Chennai - 600 101 intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600104. Those who have any valid objections

may notify the same to the Bar Council within ten days. Era.Mathivanan

After 10 days of the publication of this notice and within three months there after I, S.Arun Kumar, S/o. V.Saravanan aged 35 years, permanently residing at No.No. 47, Navin Maruthi Apartment, Flat. No. F-2, 1st Floor, Customs Colony, VGP Salai, West Saidapet, Chennai-600015. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. S.Arun Kumar

உரிமையும் பாத்தியமும் இல்லை என எடுத்துக்கொள்ளப்படும். SCHEDULE

No.6/17, 4th Street, Thiru Nagar

சென்னை உயர்நீதிமன்றம்

மனுதாரர் 1லிருந்து 3 வரை வசிக்குமிடம்:

சென்னை—600 053, அம்பத்தூர், பழைய பேங்க் ஆப் பரோடா தெரு, எண்.33/4A என்ற முகவரியில் வசித்து வந்து 13.11.2018 அன்று இறந்து போன S. ராமானுஜம் அவர்களின் கடன் மற்றும் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால் சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 16.07.2024 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின்போது . ஆட்சேபணைகளைச்

V. அலமேலு, R. லகா மனுதாரர்கள் வழக்கறிஞர்கள்,

முறையல் அதுப்பி எவ்வகப்படும். இருப்பனும், அல்கப்படி , 2023 தேதியிட்ட செற்றிக்கைக்கு இணிக்க, வருடாந்திர பொதுக் கூட்ட ஆவணங்களின் காகித நகல் குறிப்பாகக் கோரும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும். வருடாந்திர பொதுக் கூட்ட ஆவணங்களின் காகித நகலைப் பெறுவது தொடர்பாக, உறுப்பினர்கள் அவர்களின் போலியோ விவரங்கள் அல்லது டிபி முகவரி/கிளைண்ட் முகவரி எண்களை குறிப்பிட்டு einward.ris@kfintech.com அல்லது investorservices@cumi.murugappa.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மார்ச் 16, 2023 மற்றும் நவம்பா 3, 2021 தேதியிட்ட செபி சுற்றறிக்கையின்படி காகித வடிவில் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் பான், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ள பங்குகளுக்கு எதிராக 'நாமினியை' பதிவு செய்தல் அல்லது அறிவித்தல் ஆகியவை கட்டாயமாகும். காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் ISR-1 படிவத்துடன் தங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட பான் நகல்கள், முகவரி சான்று மற்றும் நகல் சான்றிதழ்களை கோரிக்கை கடிதத்தின் ஸ்கேன்

உறுப்பள்ளகள் தங்களது மனைஞ்சல் முகவாகள் மற்றும் வமாடைல் எண்களை அந்தந்த டிபிக்களுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு மூலம் மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். 70வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC/OAVM மூலம் பங்கேற்பதற்கும், வாக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கும் உறுப்பினர்களுக்கு விரிவான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

SH-13 / படிவம் ISR-3 ஆகியவற்றுடன் வங்கி கணக்கு என், வங்கியின் பெயர், கிளை மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட பான் நகல்கள், முகவரியின் சான்று, ரத்து சைய் மற்றும் சுப் சாசோலை மற்றும் நகல் சான்றிதழ்(களை) கோரிக்கை கடிதத்தின் ஸ்கண்டி செய்யப்பட்ட கையோப்பமிட்ட நகலுடன் கம்பெனி/RTA-க்கு நேரில் சரிபார்க்கும் முறை (PV) அல்லது M/s. கேபின் டெக்னாலலிஸ் லிமிடெட், செலினியம் டவர் பி, ப்ளாட் எண் 31 & 32, நிதி மாவட்டம், நனக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி மண்டல், பளாட என 31 & 32, நது மாவட்டம், நனகராமதடா, செரலங்கம்பள்ள மண்டல், கூறதற்குர்ப்பரத் 500 o232க்கு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது மின்னனு முறையில் einward.ris@kfintech.com அல்லது investorservices@cumi.murugappa.com—க்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தங்கள் வங்கிக் கணக்குகளில் தேரடியாக டினிடெண்டை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த உதவுகிறது. மின்னனு வடிவில் உள்ள பங்குகளுக்கு. உறுப்பினர்கள் வங்கி கணக்கு விவரங்களை அந்தந்த டிபிக்களுடன் புதுப்பிக்க வேண்டும்.

1 ஏப்ரல் 2020 முதல் பங்குதாரர்களின் டிவிடெண்ட் வருமானத்திற்கு வள்